

IV விட

ஒப்பீடு மாதம் பாடப்படுகிறதன் (2025-2026)

- * அறிவைத் திறமையுடன் [பாடல்]
- * பண்புமிகு கிறிஸ்து [உரைநடை]
- * பாடல் (இலக்கணம்)
- *

I.

1. அண்ணாத்தமிழே! [செய்யுள்]

வினா-விடை

① சொல்லில் வினாயாடச் சொல்லித்
தந்தவன் யார்?

விடை : சொல்லில் வினாயாடச் சொல்லித்
தந்தவன் தமிழண்ணா அவர்கள்.

2. பண்ணமரத் திறப்பு [உரைநடை]

வினா - விடை

1. பண்ணமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?

விடை: நுங்கு, பனங்கிடிங்கு, பணம்படிம், பதநீர் தற்கண்டு, கடுப்பட்டி போன்ற உணவுப் பொருள்கள் பண்ணமரத்தில் இருந்து கிடைக்கின்றன.

2. திருவர்கள் வினாயாடுவதற்குப் பண்ணமரம் எவ்வாறு உதவுகிறது?

விடை: பனங்காய் வண்டி, பண பூணைக் காற்றாடி, பண பூணை விசிறி, பெயர்ந்தைகள் ஆகியவற்றைச் செய்து திருவர்கள் வினாயாடுவதற்குப் பண்ணமரம் உதவுகிறது.

3. பண்ணைமரத்தின் சிறப்புகள் யாவை?

பண்ணைமரத்தின் சிறப்புகள்:

* பண்ணைமரம் வலுவான காற்றைத் தாங்கும் வலிமை பெற்றது.

* பண்ணைமரத்தின் ஔர் நிரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது.

* இது நிலத்தடி நீர்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.

சிறுவர்கள் வினாடிவாரிகள்.

II

தமிழக அரசு சின்னங்கள் :

1. சின்னம் : திருவிஸ்வித்தூர் கோவில் கோபுரம்

2. பாடல் : தமிழ்த் தாய் வாழ்த்து

3. நடனம் : பரத நாட்டியம்

4. விளக்கு : உதரயாடு

5. பருவை : மரகதம்புறா

6. டைர் : செங்காத்தன்

7. மரம் : பனைமரம்

8. வினாடிவாரி : கபடி

X



3. பால் [கிளக்கணம்]

I. நிரம்புக:

1. திணையின் உட்பிரிவே பால் ஆகும்.

2. திணை அடிநிலை வகைப்படிம் அனை உயர்திணை
அஃறிணை.

3. உயர்திணையை மூன்று பாலாக வகைப்படுத்துவர்.
அவை ஆண்பால், பெண்பால், பலர்பால்.

4. அஃறிணையை அடிநிலை பாலாக வகைப்படுத்துவர்.
அவை ஆண்மண்பால், பலவின் பால்.

5. பால் மூன்று வகைப்படுகிறது. அவை ஆண்பால்,
பெண்பால், பலர்பால், ஆண்மண்பால், பலவின் பால்.

6. பால் என்ற சொல்லிற்கு பகுப்பு
என்பது பொருள்.

7. ஒரு ஆணைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.
[எ.கா] அவன்

8. ஒரு பெண்குணக் குறிப்பது பெண்பால்
சாம்பமும். [சுகா] அவன்

9. குன்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களாக
குறிப்பது புண்பால் சாம்பமும்.
[சுகா] அவர்கள், டக்கன்

10. அஃறிணையில் ரூபரூபம் குன்றாக
குறிப்பது குன்றாப்பால் சாம்பமும்.
[சுகா] அது, ஆடு

11. அஃறிணையில் குன்றுக்கு மேற்பட்டதாக
குறிப்பது புலிப்பால் சாம்பமும்.
[சுகா] அது, ஆடுகள்

